



Utkarsh Small Finance Bank

Aapki Ummeed Ka Khaata

(A Scheduled Commercial Bank)

TERM DEPOSIT FORM

FOR INDIVIDUAL & NON-INDIVIDUAL EXISTING CUSTOMER

(PLEASE FILL THE FORM IN BLOCK LETTERS ONLY)

FIELDS MARKED* ARE MANDATORY.

Date :

दिनांक :

தேதி :

A/c. to be opened at:

खाता यहाँ खोला जाना चाहिए:

கணக்கு திறக்கும் இடம்:

Branch Name

शाखा का नाम

கிளையின் பெயர்

Branch

Code

शाखा

कोड

கிளை

குறியீடு

Sourcing

Branch Name*

सोर्सिंग शाखा

का नाम*

ஆதார கிளையின்

பெயர்*

Sourcing

Branch Code*

सोर्सिंग शाखा

का कोड*

ஆதார கிளையின்

குறியீடு*

Type of A/c* : Single ☐

खाते का प्रकार* : एकल ☐

கணக்கின் வகை* : தனிநபர் ☐

Joint ☐

संयुक्त ☐

கூட்டு ☐

Fixed Deposit ☐

सावधि जमा ☐

நிலையான

வைப்புத்தி

(இடைக்காலக் கட்டிடம்)

(Non-callable)

एफडी प्लस ☐

(गैर-कॉल करने योग्य)

FD பிளஸ் ☐

(இடைக்காலக் கட்டிடம்)

(Non-callable)

टीडी प्लस ☐

(गैर-कॉल करने योग्य)

TD பிளஸ் ☐

(இடைக்காலக் கட்டிடம்)

(Single Rupee term deposits of

Rupees two crore and above)

(ஒரு करोடி ரூபாய் அல்லது அதற்கு

மேற்பட்ட வைப்புத்திக்கானது)

(Single Rupee term deposits of

Rupees two crore and above)

(ஒரு करोடி ரூபாய் அல்லது அதற்கு

மேற்பட்ட வைப்புத்திக்கானது)

A/c Sub-type* : Normal ☐

खाता उप-प्रकार* : सामान्य ☐

கணக்கின் துணை

வகை* : சாதாரணது ☐

Sr. Citizen ☐

वरिष्ठ नागरिक ☐

மூத்த குடிமக்கள் ☐

(To avail senior citizen rate of interest, ensure

your DOB is updated in bank records.)

(வரिஸ்ட் ஸீனியர் கிடினரின் வர்த்தி

கோடம் உப்டேட் கிடுவதில் உறுதிபெறுக.)

(வர்த்தி குடிமக்களுக்கான வட்டி

பெறத்தான் வாய்ப்பு பதிவுகளில் உப்டேட்

உறுதிபெறுக.)

(To avail senior citizen rate of interest, ensure

your DOB is updated in bank records.)

(வர்த்தி ஸீனியர் கிடினரின் வர்த்தி

கோடம் உப்டேட் கிடுவதில் உறுதிபெறுக.)

(வர்த்தி குடிமக்களுக்கான வட்டி

பெறத்தான் வாய்ப்பு பதிவுகளில் உப்டேட்

உறுதிபெறுக.)

(To avail senior citizen rate of interest, ensure

your DOB is updated in bank records.)

(வர்த்தி ஸீனியர் கிடினரின் வர்த்தி

கோடம் உப்டேட் கிடுவதில் உறுதிபெறுக.)

(வர்த்தி குடிமக்களுக்கான வட்டி

பெறத்தான் வாய்ப்பு பதிவுகளில் உப்டேட்

உறுதிபெறுக.)

A) PERSONAL DETAILS*

व्यक्तिगत विवरण*

தனிப்பட்ட விவரங்கள்*

Primary Holder

प्राथमिक धारक

முதன்மை கணக்காளர்

TITLE (Mr./Ms./Dr.)

शीर्षक (श्री/सुश्री / डॉ.)

தலைப்பு (திரு./திருமதி/டாக்டர்)

FULL NAME (Please leave space between words)

पूरा नाम (कृपया शब्दों के बीच जगह छोड़ दें)

முழு பெயர் (இடைவெளியிருந்தால் விடவும்)

CIF ID

सीआईएफ आईडी

CIF ஐடி

Joint Holder 1

संयुक्त धारक 1

கூட்டு கணக்காளர் 1

TITLE (Mr./Ms./Dr.)

शीर्षक (श्री/सुश्री / डॉ.)

தலைப்பு (திரு./திருமதி/டாக்டர்)

FULL NAME (Please leave space between words)

पूरा नाम (कृपया शब्दों के बीच जगह छोड़ दें)

முழு பெயர் (இடைவெளியிருந்தால் விடவும்)

CIF ID

सीआईएफ आईडी

CIF ஐடி

Relationship with Primary Holder

प्राथमिक धारक के साथ संबंध

முதன்மை கணக்காளருடனான உறவு

Joint Holder 2

संयुक्त धारक 2

கூட்டு கணக்காளர் 2

TITLE (Mr./Ms./Dr.)

शीर्षक (श्री/सुश्री / डॉ.)

தலைப்பு (திரு./திருமதி/டாக்டர்)

FULL NAME (Please leave space between words)

पूरा नाम (कृपया शब्दों के बीच जगह छोड़ दें)

முழு பெயர் (இடைவெளியிருந்தால் விடவும்)

CIF ID

सीआईएफ आईडी

CIF ஐடி

Relationship with Primary Holder

प्राथमिक धारक के साथ संबंध

முதன்மை கணக்காளருடனான உறவு

Joint Holder 3

संयुक्त धारक 3

கூட்டு கணக்காளர் 3

TITLE (Mr./Ms./Dr.)

शीर्षक (श्री/सुश्री / डॉ.)

தலைப்பு (திரு./திருமதி/டாக்டர்)

FULL NAME (Please leave space between words)

पूरा नाम (कृपया शब्दों के बीच जगह छोड़ दें)

முழு பெயர் (இடைவெளியிருந்தால் விடவும்)

CIF ID

सीआईएफ आईडी

CIF ஐடி

Relationship with Primary Holder

प्राथमिक धारक के साथ संबंध

முதன்மை கணக்காளருடனான உறவு

PAN Number

Only for primary applicant

पैन नंबर

கேவ பராமிக அபெக: கெ லிர

PAN எண்

முதன்மை விண்ணப்பதாரருக்கு மட்டும்

Form 60

Only for primary applicant

फॉर्म 60

கேவ பராமிக அபெக: கெ லிர

படிவம் 60

முதன்மை விண்ணப்பதாரருக்கு மட்டும்

Yes ☐

हाँ

ஆம்

No ☐

नहीं

இல்லை

B) MODE OF OPERATION* : Self ☐

(Please ✓ one)

ऑपरेशन का तरीका* :

(कृपया एक ✓ करें)

செயல்பாட்டு முறை* :

(ஒன்றை ✓ செய்யவும்)

Either or survivor ☐

दोनों में से कोई या

उत्तरजीवी

இருவரிலொருவர்

அல்லது உயிருள்ளவர்

Anyone or survivor ☐

कोई भी या उत्तरजीवी

या/दोनों में से कोई या

अल्लतु उ.यि.रु.ल्ल.व.र

அல்லது உ.யி.ரு.ள்ளவர்

Jointly ☐

संयुक्त

கூட்டாக

Karta (HUF) ☐

कर्ता (हिंदू

अविभक्त परिवार)

கர்த்தா (HUF)

Others ☐

अन्य

மற்றவை

(pls. specify)

(कृपया निर्दिष्ट करें)

(குறிப்பிடுவும்)

C) DEPOSIT/STANDING INSTRUCTIONS*:

जमा/स्थायी अनुदेश*:

வைப்புத்தி/வழுத்தமான அறிவுறுத்தல்கள்*:

Deposit/Installment Amount (FD/RD):

जमा/किस्त राशि (एफडी/आरडी):

வைப்புத்தி/தவணைத் தொகை (FD/RD):

RD SI Date:

आरडी एसआई

(Frequency of SI will be monthly)

दिनांक:

RD तबलाने

தேதி:

Rate of Interest:

ब्याज की दर:

வட்டி விகிதம்:

% Period: Months

% अवधि: महीने

% காலம்: மாதங்கள்

Days

दिन

நாட்கள்

(days should not be mentioned for RD)

(आरडी के लिए दिनों का उल्लेख नहीं किया जाना चाहिए)

(RD க்கு நாட்கள் செல்லுபடியாகாது)

Amount (in words)

राशि (शब्दों में)

தொகை (வார்த்தைகளில்)

Auto renewal :

(No auto renewal for

Recurring Deposits)

स्वतः नवीनीकरण:

(आवर्ती जमा के लिए कोई स्वतः नवीनीकरण नहीं)

தானாக புதுப்பிப்பு:

(தொடர் வைப்புத்திக்கு தானாக புதுப்பிப்பு பொருத்தது)

(If yes) Maturity Instruction: Renew Principal & Interest ☐

(यदि हाँ) परिपक्वता निर्देश: मूलधन और ब्याज का नवीनीकरण करें

(ஆம் எனில்) முதிர்வு தேதிக்கான அறிவுறுத்தல்: அசல் & வட்டி புதுப்பிப்பு

Renew Principal ☐

मूलधन नवीनीकृत करें

அசல் புதுப்பிப்பு

Interest Payout: At Maturity ☐

(No auto renewal for Recurring Deposits)

ब्याज भुगतान: परिपक्वता पर

(आवर्ती जमा के लिए कोई स्वतः नवीनीकरण नहीं)

வட்டி செலுத்துதல்: முதிர்வு தேதி

(தொடர் வைப்புத்திக்கு தானாக புதுப்பிப்பு பொருத்தது)

Monthly ☐

मासिक

மாதாந்திரம்

Quarterly ☐

त्रैमासिक

காலாண்டு

TDS Details: Deduct TDS

टीडीएस विवरण: टीडीएस में कटौती

TDS விரிவர்கள்: TDS பிடித்தம்

(If No please submit the

TDS exemption document)

(यदि नहीं, तो कृपया टीडीएस छूट

दस्तावेज जमा करें)

(இல்லை எனில் TDS பிடித்தம்

ஆவணத்தை சமர்ப்பிக்கவும்)

Form 15G/15H ☐

फॉर्म 15जी/15एच

படிவம் 15G/15H

Income tax exemption letter ☐

आयकर छूट पत्र

வருமான வரி விலக்கு கடிதம்

Validity of exemption letter

छूट पत्र की वैधता

விலக்கு கடிதம் செல்லுபடியாக் காலம்

Note: 1) Interest payment is subject to RBI guidelines from time to time. 2) Please refer the latest interest rate chart at the branch or visit www.utkarsh.bank. 3) Interest payment is subject to tax deduction at source.

नोट: 1) ब्याज भुगतान समय-समय पर आरबीआई के दिशानिर्देश के अधीन है। 2) कृपया शाख में नवीनतम ब्याज दर चार्ट देखें या www.utkarsh.bank पर जाएं। 3) ब्याज भुगतान स्रोत पर कर कटौती के अधीन है।

குறிப்பு: 1) வட்டி செலுத்தல் சீரில் வங்கி வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டது. 2) கிளையில் சமீபத்திய வட்டி விகிதம் காட்டப்படும். 3) வட்டி செலுத்தல் தொகையை வங்கியிலிருந்து வட்டி விகிதத்திற்கு உட்பட்டது.

D) INITIAL PAYMENT DETAILS*

प्रारंभिक भुगतान विवरण*

ஆரம்ப கட்டண விவரங்கள்*

Mode of Payment*

भुगतान का तरीका*

பணம் செலுத்தும் முறை*

Cheque ☐

चक

காசோலை

Direct Debit from own USFB A/C ☐

अपने यूएसएफबी खाते से प्रत्यक्ष डेबिट

தனது USFB கணக்கிலிருந்து நேரடியாக

Amount*
in case of Cash/NEFT/RTGS/Direct debit
राशि*
कैश/एनईएफटी/आरटीजीएस/ प्रत्यक्ष डेबिट के मामले में
தொகை*
பணமாக/ NEFT/RTGS /தேரடி டெபிட் எனில்

(In words)
(शब्दों में)
(வார்த்தைகளில்)

Cheque No.
in case of Cheque
चेक संख्या
चेक के मामले में
காசோலை எண்
காசோலை எனில்

Cheque Date
चек की तारीख
காசோலை தேதி

Drawn on
इस पर आहरित
வழங்கியது

Bank Name
बैंक का नाम
வங்கி பெயர்

Branch
शाखा
கிளை

Please Debit My Account No. _____
*USFB a/c in case of direct transfer/
कृपया मेरी खाता संख्या डेबिट करें।
*प्रत्यक्ष अंतरण के मामले में यूएसएफसी खाता संख्या/
எனது கணக்கு எண்ணில் டெபிட் செய்க
*தேரடி பரிவர்த்தனை எனில் USFB கணக்கு எண்/

Account No. & Name*
*other own bank a/c in case of NEFT/RTGS
खाता संख्या और नाम*
*एनईएफटी/आरटीजीएस के मामले में अन्य बैंक में स्वयं के खाते
கணக்கு எண் & பெயர்*
*NEFT/RTGS எனில், தனது மற்ற வங்கி கணக்கு

Account No./ खाता सं./ கணக்கு எண்

Name / नाम / பெயர்

RTGS/NEFT UTR No.
आरटीजीएस/एनईएफटी यूटीआर नंबर*
RTGS/NEFT UTR எண்*

Date of Transaction*
in case of Cash/NEFT/RTGS/Direct debit
लेन-देन की तारीख*
कैश/एनईएफटी/आरटीजीएस/ प्रत्यक्ष डेबिट के मामले में
பரிவர்த்தனை தேதி*
பணமாக/ NEFT/RTGS /தேரடி டெபிட் எனில்

Value Date
मूल्यन दिनांक
காவாவதித் தேதி

Applicant(s) Signature only for Direct Debit from own A/c
केवल अपने स्वयं के खाते से प्रत्यक्ष डेबिट के लिए आवेदक (को) के हस्ताक्षर
விண்ணப்பதாரரின் கையொப்பம் - தனது கணக்கிலிருந்து
தேரடி டெபிட் செய்தால் மட்டும்

E) REPAYMENT DETAILS* Please Credit FD/RD maturity in:
புனமூலதன விவரண* கૃபயா ஈஃப்டி/ஆர்டி பரிபக்ஷதா கோ இசமே கீஃடிக் கர்:
திருப்பிச்ச செலுத்தும் விவரங்கள்* இந்த முதிர்வு தேதியில் FD/RD கிரெடிட் செய்க:

1. Account No.
(With USFB)
खाता सं.
(यूएसएफसी के साथ)
கணக்கு எண்
(USFB உடன்த்)

2. Through DD
डीडी के माध्यम से
DD வழியாக

In case the maturity/ Interest payout opted through Demand Draft, it will be delivered to registered mailing address of primary holder.
यदि डिमांड ड्राफ्ट के माध्यम से परिपक्वता/व्याज भुगतान का विकल्प चुना जाता है, तो इसे प्राथमिक धारक के पंजीकृत पता पर दिया जाएगा।
முதிர்வுத் தொகை/வட்டி செலுத்துதல் வரைவோலை என தேர்வுசெய்தால், அது முதன்மை கணக்காளரின் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

3. Account with other bank: _____
(copy of passbook/cancelled cheque should be enclosed)
अन्य बैंकों में खाता:
(पासबुक/रद्द चेक की प्रति संलग्न की जानी चाहिए)
பிற வங்கிக் கணக்கு:
(பாஸ்புக்/ரத்து செவ்வப்பட்டு காசோலைகள் தகவ் இணைக்கப்பட வேண்டும்)

Account Name
खाता नाम
கணக்கு பெயர்

IFSC
आईएफएससी
IFSC

Bank Name
बैंक का नाम
வங்கி பெயர்

Branch Name
शाखा का नाम
கிளையின் பெயர்

F) NOMINATION DETAILS (FORM DA1)*
नामांकन विवरण (फॉर्म डीए 1)*
நாமாணி விவரங்கள் (படிவம் Da1)*

☐ Yes, I/We wish to nominate (as per detail below)
हां, मैं / हम नामांकित करना चाहते हैं (नीचे दिए गए विवरण के अनुसार)
ஆம், நான்/நாங்கள் நியமிக்கிறோம் (கீழே உள்ள விவரங்களின் படி)

☐ No, I/We have been explained about the benefits of the nomination facility. However, I would like to inform you that I do not wish to provide nomination for account.
नहीं, मुझे /हमें नामांकन सुविधा के लाभों के बारे में समझाया गया है।
तथापि, मैं आपको सूचित करना चाहूंगा कि मैं खाते के लिए नामांकन प्रदान नहीं करना चाहता हूं।
நாமாணிக்கான பலன்களைப் பற்றி எனக்கு/எங்களுக்கு இன்னும் விளக்கமளிக்கப்படவில்லை. இருப்பினும், கணக்கிற்கான நாமாணியை நியமிக்க நான் விரும்பவில்லை என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

Nomination under Section 45 ZA of the Banking Regulation Act, 1949 and Rule 2(1) of the Banking Companies (Nomination) Rules 1985 in respect of bank deposits.
बैंक जमाराशियाँ के संबंध में बैंकिंग विनियमन अधिनियम, 1949 की धारा 45 जेडए और बैंकिंग कंपनी (नामांकन) नियम 1985 के नियम 2 (1) के तहत नामांकन।
வங்கி வைப்பு தொடர்பாக வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949 பிரிவு 45 ZA மற்றும் வங்கி நிறுவனங்களுக்கான (நாமாணி) விதிகள் 1985 விதி 2 (1) ஆகியவற்றின் கீழ் நாமாணியைச் சேர்த்தல்.

I / We (Name) _____ (Address) _____
nominate the following person to whom in the event of my / our / minor's death the amount of deposit in the above account, may be returned by UTKARSH SMALL FINANCE BANK.
मैं / हम (नाम) _____ (पता) _____
निम्नलिखित व्यक्ति को नामित करें जिसे मेरी / हमारी / अवयस्क की मृत्यु की स्थिति में उपयुक्त खाते में जमा राशि, उत्कर्ष लघु वित्त बैंक द्वारा वापस की जा सकती है।
நான்/நாங்கள் (பெயர்) _____ (முகவரி) _____

எனது/எங்கள்/சிறியவர் இறப்பினால், மேற்கண்ட கணக்கில் உள்ள வைப்புத்தியை, UTKARSH SMALL FINANCE BANK இவருக்கு வழங்க வேண்டும் என பின்வரும் நபரை பரிந்துரைக்கிறோம்.

Nominee Name
नामिती का नाम
நாமாணி பெயர்

Address : Please ✓ if same as primary applicant
பதா: கૃபயா ✓ கர்ரே யதி ப்ராத்மிக அபேதக் கெ சமான் ஹீ
முகவரி: ✓ முதன்மை விண்ணப்பதாரரின் அதே முகவரி எனில் செய்க

If different from primary applicant
यदि प्राथमिक आवेदक से अलग है
முதன்மை விண்ணப்பதாரரின் முகவரி இல்லையெனில்

Relationship with depositor, if any
जमाकर्ता के साथ संबंध, यदि कोई हो
வைப்புத்தி உள்ளவருடனான உறவு, பொருத்தினால்

Age
उम
வயது

Years
சா
ஆண்டுகள்

If nominee is a minor, his / her date of birth:
यदि नामिती अवयस्क है, तो उसकी जन्म तिथि:
நாமாணி சிறியவர் எனில், அவரது பிறந்தநாள்:

^ If the nominee is a minor on this date, I / We appoint (Name) _____, Relationship with the minor _____
and Address : _____

to receive the amount of the deposit on behalf of the nominee in the event of my / our / minor's death during the minority of the nominee.

^ यदि नामिती इस तारीख को अवयस्क है, तो मैं / हम नियुक्त करते हैं (नाम) _____, अवयस्क के साथ संबंध _____

और पता: _____

मेरी / हमारी / अवयस्कता के दौरान अवयस्क की मृत्यु की स्थिति में नामिती की ओर से जमा राशि प्राप्त करने के लिए।

^ இந்த தேதியில் நாமாணி சிறியவராக இருந்தால், நான்/நாங்கள் (பெயர்) என்பவரை நியமிக்கிறோம் _____ சிறியவருடனான உறவுமுறை _____
முகவரி : _____

எனது/எங்களது/சிறியவர் இறந்த காரணத்தால், நாமாணி சிறியவர் என்பதாலும், மேலே நியமித்தவர் நாமாணிக்குப் பதிலாக பணத்தைப் பெற அனுமதிக்கிறோம்.

Witness 1 गवाह 1 சாட்சி 1	Place स्थान இடம்	Date दिनांक தேதி
Name नाम பெயர்	Signature हस्ताक्षर கையொப்பம்	
Address/ पता/ முகவரி		

Witness 2 गवाह 2 சாட்சி 2	Place स्थान இடம்	Date दिनांक தேதி
Name नाम பெயர்	Signature हस्ताक्षर கையொப்பம்	
Address/ पता/ முகவரி		

** Name & Signature of primary holder _____		
** प्राथमिक धारक का नाम और हस्ताक्षर		
** தன்மை கணக்காளரின் பெயர் & கையொப்பம்		
Address / पता / முகவரி _____		
Signature of Joint holder 1 (Wherever applicable)	Signature of Joint holder 2 (Wherever applicable)	Signature of Joint holder 3 (Wherever applicable)
संयुक्त धारक के हस्ताक्षर 1 (जहां भी लागू हो)	संयुक्त धारक के हस्ताक्षर 2 (जहां भी लागू हो)	संयुक्त धारक के हस्ताक्षर 3 (जहां भी लागू हो)
1வது கூட்டு கணக்காளரின் கையொப்பம் (தேவைப்பட்டால்)	2வது கூட்டு கணக்காளரின் கையொப்பம் (தேவைப்பட்டால்)	3வது கூட்டு கணக்காளரின் கையொப்பம் (தேவைப்பட்டால்)

^ Applicable only if nominee is a minor. ** Where deposit is made in the name of a minor the nomination should be signed by a person lawfully entitled to act on behalf of the minor.

^ कंस एही लागू होला है जब नामिती अवयस्क हो. ** जहां अवयस्क के नाम पर जमा किया जाता है, नामांकन को अवयस्क की ओर से करव करने के लिए कानूनी रूप से हकदार व्यक्ति द्वारा हस्ताक्षरित किया जाना चाहिए।

^ நாமிதீ சிறியவராக இருந்தால் மட்டுமே பொருத்தம். ** சிறியவர் பெயரில் வைப்புநிதி வழங்கப்படும் இடத்தில் சிறியவர் சரிசபா அங்குக்கு மட்டும்பூதமமாக உரிமையாளர் ஒரு நாள் கையொழுத்திட வேண்டும்.

TERMS & CONDITIONS/ नियम एवं शर्तों/ விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

“Term deposit” means an interest bearing deposit received by the Bank for a fixed period and shall also include deposits such as Recurring/ Cumulative/ Annuity/ Reinvestment deposits and Cash Certificates. The payment of the maturity of the proceeds will usually be made by credit to the account of the deposit holder or by Demand Draft at the option of the term deposit holder(s). Minimum tenor of the deposit offered is seven days. The payout of interest on Term Deposits under Monthly Interest Certificate scheme, takes place at a discounted rate as prescribed under the IBA guidelines. The payout of interest for Quarterly Interest Certificate is applied on Simple Interest basis. Also for Term Deposits with tenure below 181 days, interest will be calculated on maturity at simple interest. In case of Monthly & Quarterly interest pay-out option, interest credit in the account will be done at Anniversary Month/Quarter (from the Effective Date of opening)

“सावधि जमा” का अर्थ है एक निश्चित अवधि के लिए बैंक द्वारा प्राप्त किया जाने वाला ब्याज वहन करने वाला जमा और इसमें आवर्त / संचयी / वार्षिकी / पुनर्निवेश जमा और नकद प्रमाण पत्र जैसी जमाएं भी शामिल होंगी। आय की परिपक्वता का भुगतान आमतौर पर जमा धारक के खाते में क्रेडिट द्वारा या सावधि जमा धारक(को) द्वारा चयन किए गए विकल्प के आधार पर डिमांड ड्राफ्ट द्वारा किया जाएगा। दी गई जमा राशि की न्यूनतम अवधि सात दिन होती है। मासिक ब्याज प्रमाणपत्र योजना के अंतर्गत सावधि जमा राशियाँ पर ब्याज का भुगतान आईबीए दिशानिर्देशों के अंतर्गत यथा निर्धारित रियायती दर पर किया जाता है। तिमाही ब्याज प्रमाण पत्र के लिए ब्याज का भुगतान साधारण ब्याज के आधार पर लागू किया जाता है। इसके अलावा 181 दिनों से कम अवधि वाली सावधि जमा के लिए, ब्याज का परिकलन साधारण ब्याज पर परिपक्वता पर किया जाएगा। मासिक और त्रैमासिक ब्याज भुगतान विकल्प के मामले में, खाते में ब्याज क्रेडिट वर्षगांठ महीने / तिमाही (खोलने की प्रभावी तारीख से) पर किया जाएगा।

“கால வைப்புநிதி” என்பது குறிப்பிட்ட காலத்திற்கு வங்கி வட்டி வழங்கக்கூடிய கூடிய வைப்புநிதியாகும், இதில் தொடர் / ஒட்டுமொத்த/வருடாந்திர/மூன்று முதலீட்டு வைப்புநிதிகள்/பண தொடர்பானவை போன்றவையும் அடங்கும்..முதிர்வின்போது பெறப்படும் பணமாகவும், வைப்புநிதி வைத்திருப்பவரின் கணக்கில் வழங்கப்படும் அல்லது கால வைப்புநிதி வைத்திருப்பவர்க(கள்) தேர்ந்தெடுத்த விரும்பத்தின் பேரில் வரைவோலையாக வழங்கப்படும்..வைப்புநிதி வழங்குவதற்கான குறைந்தபட்ச காலம் ஏழு நாட்களாகும்..மாதாந்திர வட்டி சான்றிதழ் திட்டத்தின் கீழ் கால வைப்புநிதிகளுக்கு வட்டி வழங்கும் முறையானது, வழிகாட்டுதல்களின்படி பரிந்துரைக்கப்பட்ட தள்ளுபடி விகிதத்தில் இருக்கும்..காலாண்டு வட்டி சான்றிதழ்க்கான வட்டி வழங்கும் முறையானது, எளிய வட்டி அடிப்படையில் கணக்கிடப்படுகிறது..மேலும் 181 நாட்களுக்குக் குறைவான கால अवकாசம் கொண்ட கால வைப்புநிதிகளில், எளிய வட்டி முறைக்கு முதிர்வின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும்..மாதாந்திர, காலாண்டு என்ற வகையில் வட்டி வழங்கும் விரும்பத்தைத் தேர்ந்தெடுத்திருந்தால், வட்டியானது மாதம்/காலாண்டு முடிவுத் தேதி என்ற (வைப்புநிதி தொடங்கிய நாள் முதல்) வகையில் கணக்கில் வழங்கப்படும்..

Premature Encashment: / समय से पहले नकदीकरण: / முன்கூட்டியே பணம்பெறுதல்:

- a) Term deposit booked under “Premature withdrawal not allowed” option cannot be withdrawn till maturity.
“समय पूर्व निकासी की अनुमति नहीं” विकल्प के तहत बुक की गई सावधि जमा को परिपक्वता तक वापस नहीं लिया जा सकता है।
கால வைப்புநிதியில் முதிர்வு காலத்திற்கு முன், ‘முன்கூட்டியே பணம் எடுக்க அனுமதியில்லை’.
- b) Premature Withdrawal is not allowed for Non-Callable Deposit before maturity for any whatsoever. However, the bank may allow premature withdrawal of these deposits in following exceptional circumstances: in the event of any direction from any statutory and/or regulatory authority or deceased claim settlement cases.
बैंक किसी भी परिस्थिति में परिपक्वता से पहले गैर-प्रतिदेय जमा के लिए समय से पहले निकासी की अनुमति नहीं देता है। हालांकि, बैंक निम्नलिखित असाधारण परिस्थितियों में इन जमाओं की समय पूर्व निकासी की अनुमति दे सकता है: किसी भी वैधानिक और / या नियामक प्राधिकरण से कोई भी निर्देश प्राप्त होने पर या मृतक व्यक्ति के दावों का निपटान करने के मामलों में।
எக்காரணம் கொண்டும் முதிர்வு காலத்திற்கு முன்னர், இடையே கோர முடியாத வைப்புநிதிக்கு, முன்கூட்டியே பணம் எடுக்க அனுமதியில்லை..பின்வரும் சில காரணங்களால் வைப்புநிதிக்கான பணத்தை முன்கூட்டியே எடுக்க வங்கி அனுமதிக்கும்: சட்டாதிபரண மற்றும்/அல்லது ஒழுங்குமுறை அதிகாரியிடமிருந்தும் மற்றும் கோரிக்கை அல்லது இறந்த பின்னர் மொத்தமாக கோருதல் போன்ற நிலைகள்.
- c) In case the term deposit is closed prematurely , before completion of the minimum period of 7 days, no interest shall be paid for the said term deposit.
यदि सावधि जमा समय से पहले, 7 दिनों की न्यूनतम अवधि पूरी होने से पहले बंद हो जाता है, तो उक्त सावधि जमा के लिए कोई ब्याज नहीं दिया जाएगा।
ஒருவேளை கால வைப்புநிதியானது முதிர்வுக் காலம் முடிவடைந்து 7 நாட்களுக்கு முன்கூட்டியே பெறும் நிலை ஏற்பட்டால், அந்தக் கால வைப்புநிதிக்கான வட்டி எதுவும் வழங்கப்படாது.
- d) The deposits of the Bank are insured with DICGC and in case of liquidation of the Bank, DICGC is liable to pay each depositor through the liquidator, the amount of his/her deposit upto ₹5 lakh within 2 months from the date of claim list from the liquidator.
बैंक की जमा राशियाँ का डीआईसीजीसी के साथ बीमा किया जाता है और बैंक के परिसमापन के मामले में डीआईसीजीसी परिसमापक के माध्यम से दावा सूची प्राप्त होने की तारीख से 2 महीने के भीतर प्रत्येक जमाकर्ता को उसकी 5 लाख रुपये तक की जमा राशि का भुगतान करने के लिए उत्तरदायी होता है।
வங்கியின் வைப்புநிதிகள் DICGC உடன் காப்பீடு செய்யப்படுகிறது. ஒருவேளை வங்கி திரைதரமாக மூடப்பட்டால், DICGC ஒவ்வொரு வைப்புநிதியாளருக்கும் வங்கி உரிமையாளர் மூலம், அவர் வைத்துள்ள பட்டியலில் உள்ள கோரிய தேதியில் இருந்து 2 மாதங்களுக்குள் 5 லட்சம் வரை வைப்பு வைத்திருந்த வைப்புநிதியாளர்களுக்கு பணத்தை வழங்கும்.

- e) In the event of the death of one of the depositor, premature termination and payment of Term Deposits held in 'Either or Survivor' or 'Former or Survivor' or 'Any one or Survivor' basis shall be allowed to survivor/s. Such payment to survivor/s shall give valid discharge to the Bank. Such premature withdrawal shall not attract any penal charge. However, the interest rate shall be the rate applicable for the period the deposit has remained with the Bank or the contracted rate, whichever is lower.
जमाकर्ताओं में से किसी एक की मृत्यु की स्थिति में, 'दोनों में से कोई या उत्तरजीवी' या 'पूर्व या उत्तरजीवी' या 'कोई एक या उत्तरजीवी' आधार पर रखी गई सावधि जमाओं की समयपूर्व समाप्ति और भुगतान की अनुमति उत्तरजीवी/उत्तरजीवियों को दी जाएगी। उत्तरजीवी/ उत्तरजीवियों को ऐसा भुगतान करने पर बैंक वैध रूप से अपने दायित्व से मुक्त हो जाएगा। इस तरह की समय पूर्व निकासी पर कोई दंडात्मक शुल्क नहीं लगेगा। हालांकि, जब जमा बैंक के पास रही है उस अवधि के लिए ब्याज दर या अनुबंधित दर, जो भी कम हो, लागू होगी।
வைப்புநிதியாளர்களில் ஒருவர் இறந்துவிட்டால், முன்கூட்டியே கணக்கை முடித்தலும், கால வைப்புநிதிக்கான பணமும் ‘இருவரிலொருவர் அல்லது உயிருள்ளவர்’, அல்லது ‘முன்னிருந்தவர் அல்லது உயிருள்ளவர்’ அல்லது ‘யாரேனும் ஒருவர் அல்லது உயிருள்ளவர்’ என்ற அடிப்படையில் உயிருள்ளவருக்கு(கள்) மறுக்க அனுமதிக்கப்படும்..அந்த பணத்தைப் பெறும் உயிருள்ளவர்/கள் வங்கிக்கு, செல்லுபடியாகும் வெளியேற்றலை வழங்க வேண்டும்..இத்தகைய முன்கூட்டிய திருப்பப் பெறுதலுக்காக எவ்வித அபாதத் தொகையையும் விதிக்கப்படாது..இருப்பினும் வட்டி விதிமானது, வங்கியில் வைப்புநிதி முடிவதற்கு மீதம் உள்ள காலத்திற்கு அல்லது ஒப்பந்த வத்திற்குப் பொருந்தும்..இவற்றில் குறைவான விகிதம் பொருந்தும்.

- f) In case the mode of operation is 'Either or survivor' or 'Former or Survivor' or 'Anyone or Survivor', in the event of the death of one of the deposit holder, premature withdrawal is required by the survivor: In the event of the death of either one of us, the survivor, if he / she so request the Bank, to prematurely withdraw the said deposit without seeking the concurrence of the legal heirs of the deceased joint deposit holder, the Bank is entitled to honour the same.
यदि संचालन का तरीका ' दोनों में से कोई या उत्तरजीवी' या 'पूर्व या उत्तरजीवी' या 'कोई भी या उत्तरजीवी' है, तो जमा धारक में से किसी एक की मृत्यु की स्थिति में, उत्तरजीवी द्वारा समय से पहले निकासी की आवश्यकता होती है: हम में से किसी एक की मृत्यु की स्थिति में, यदि उत्तरजीवी बैंक से मृत संयुक्त जमा धारक के कानूनी उत्तराधिकारियों की सहमति के बिना उक्त जमा राशि को समय से पहले वापस लेने के लिए अनुरोध करता है, तो बैंक इस अनुरोध का सम्मान करने का हकदार है।
வைப்புநிதி வைத்தவர்களில் ஒருவர் இறந்துவிட்ட காரணத்தினால், செயல்பாட்டு முறையானது ‘இருவரிலொருவர் அல்லது உயிருள்ளவர்’, அல்லது ‘முன்னிருந்தவர் அல்லது உயிருள்ளவர்’ அல்லது ‘யாருள்ளவர்’ என்ற வகையில் இருந்து, உயிருள்ளவர் முன்கூட்டியே பணத்தைப் பெறுமாறு கோருதல்: எங்களில் ஒருவரால் இருக்கும் உயிருள்ளவர் ஒருவர் இறந்தால், உயிருள்ளவர் இறந்தவரின் வாரிசுகளாகியும் அனுமதி கோராமலே வைப்புநிதியை முன்கூட்டியே எடுக்க வங்கியிடம் கோரலாம், அந்நகு நான்தகுதியானவர் என்று வங்கியில் ஒப்புக்கொள்ள வேண்டும்.

We further affirm that payment of the proceeds of such deposit to the survivor represents a valid discharge of the Bank's liability provided. (i)There is no order from a competent court restraining the Bank from making the payment from the said account. (ii) That the survivor would be receiving the payment from the Bank as a trustee of the legal heirs of the deceased depositor and that such payment to him/her shall not affect the right or claim that any person/s may have against the survivor to whom the payment is made.
हम आगे पुष्टि करते हैं कि उत्तरजीवी को ऐसी जमा राशि की प्राप्ति का भुगतान, बैंक की देयता वैध रूप से पूरी किए जाने का प्रतिनिधित्व करता है, बशर्ते (i) सक्षम न्यायालय से ऐसा कोई आदेश नहीं है जो बैंक को उक्त खाते से भुगतान करने से रोकता हो। (ii) उत्तरजीवी को बैंक से मृतक जमाकर्ता के कानूनी उत्तराधिकारियों के न्यासी के रूप में भुगतान प्राप्त होगा और उसे ऐसा भुगतान उस अधिकार या दावे को प्रभावित नहीं करेगा जो किसी व्यक्ति का उस उत्तरजीवी के विरुद्ध हो सकता है जिसे भुगतान किया गया है।

உயிருள்ளவருக்கு அத்தகைய வைப்புநிதிக்கான பணத்தைச் செலுத்துவது வழங்கப்பட்ட வங்கியின் பொறுப்பை சரியான முறையில் வெளியேற்றுவதைக் குறிக்கிறது என்பதை நாங்கள் மேலும் உறுதிப்படுத்துகிறோம்..(i) அவருடைய கணக்கிற்கு பணம் அளிப்பதைத் தடுத்தும் வகையான நிதிமன்ற உத்தரவுகள் எதுவும் இருக்காது (ii) உயிருள்ளவர், இறந்த வைப்புநிதியாளரின் சட்டப்பூர்வ வாரிசுகளின் அறங்காவலராக வங்கியில் இருந்து பணம் பெறுவார் என்றும், அவ்வாறு பணம் பெற்றவருக்கு எதிராக யாரும் உரிமையோ அல்லது உரிமைக்கோரவோ கேட்பது எவ்விதத்திலும் அவரை பாதிக்காது.

- g) Where the deposit is held singly and premature withdrawal is required by the nominee in the event of death of the deposit holder. (i) In the event of my death, the nominee named for the deposit is entitled to prematurely withdraw the said deposit, if he/she so requests the Bank, without seeking the concurrence of my legal heirs. I further affirm that payment of the proceeds of such deposit to the nominee represents a valid discharge of the Bank's liability (ii) That the nominee would be receiving the payment from the Bank as a trustee of the legal heirs of the deceased depositor and that such payment to him/her shall not affect the right or claim that my legal heirs may have against the nominee to whom the payment is made.

जहां जमा राशि अकेले रखी जाती है और जमा धारक की मृत्यु की स्थिति में नामिती द्वारा परिपक्वता से पहले निकासी की आवश्यकता होती है। (i) मेरी मृत्यु की स्थिति में, जमा राशि के लिए नामिती यदि मेरे कानूनी उत्तराधिकारियों की सहमति के बिना, बैंक से निकासी अनुरोध करता है, तो वह समय से पहले उक्त जमा राशि वापस लेने का हकदार है। मैं आगे पुष्टि करता हूँ कि नामिती को ऐसी जमा राशि की प्राप्ति का भुगतान बैंक की देयता के वैध निर्वहन का प्रतिनिधित्व करता है (ii) कि नामिती मृत जमाकर्ता के कानूनी उत्तराधिकारियों के दृष्टी के रूप में बैंक से भुगतान प्राप्त करेगा और उसे ऐसा भुगतान उस अधिकार या दावे को प्रभावित नहीं करेगा जो मेरे कानूनी उत्तराधिकारियों के पास उस नामिती के खिलाफ हो सकता है जिसे भुगतान किया गया है

வைப்புநிதி தனித்தனியாக வைக்கப்பட்டு, வைப்புத்தொகை வைத்திருப்பவர் இறந்தால் நாமினியால் முன்கூட்டியே பணத்தை எடுக்க வேண்டும். (i) நான் மரணம் அடைந்தால், வைப்புநிதிக்காகப் பெயரிடப்பட்ட

i) The above terms and conditions are subject to change as per regulatory guidelines issued from time to time.

उपयुक्त निबंधन और शर्तें समय-समय पर जारी विनियामक दिशानिर्देशों के अनुसार परिवर्तन के अधीन हैं।

மேற்கண்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அவ்வப்போது வெளியிடப்படும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின்படி மாற்றத்திற்கு உட்பட்டவை.

- j) A new section 206AB introduced in the Finance Bill, 2021 w.e.f. 01.07.2021 for deduction of tax at source at higher rates i.e. 20% (for interest on deposit where prevailing TDS rate is 10%) if an amount is paid or payable to the specified person who did not file the income tax return for respective year as mentioned in said section.

01.07.2021 से वित्त विधेयक, 2021 में एक नई धारा 206एबी पेश की गई है जिसके अनुसार यदि उक्त धारा में उल्लिखित संबंधित वर्ष के लिए आयकर रिटर्न दाखिल नहीं करने वाले निदिष्ट व्यक्ति को राशि का भुगतान किया जाता है या देय है तो उच्च दरों अर्थात 20% (जमा पर ब्याज के लिए जहां प्रचलित टीडीएस दर 10% है) पर स्रोत पर कर की कटौती की जाएगी।

நிதி மசோதாவில் உள்ள புதிய பிரிவு 206AB, 2021, 01.07.2021 முதல் அமலாக்கப்பட்டது. இதில் ஒருவருடைய வருமானவரி பிடித்தம் அதிக விகிதத்தில் (அதாவது 20%) (TDS விகிதம் 10% இருக்க வேண்டிய வைப்புநிதிக்கு) இருப்பவர்களுக்கானது. இந்த பிரிவில் குறிப்பிட்டுள்ளபடி, அந்த ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாத குறிப்பிட்ட நபருக்கு ஒரு தொகை செலுத்தப்படுகிறது அல்லது செலுத்த வேண்டும்.

- k) The extant TDS law requires tax to be deducted in case the projected interest exceeds threshold limit (₹50,000/- for senior citizens and ₹40,000/- for others). This threshold limit is to be calculated at the time of payment/credit of interest. Subsequently, in case the total interest falls below the threshold limit due to premature withdrawal of one or more FDs, the TDS deducted on earlier occasions will not be refunded. The deposit holder can claim the credit for TDS while filing his/her income tax return.

वर्तमान टीडीएस कानून में अनुमानित ब्याज सीमा (वरिष्ठ नागरिकों के लिए ₹50,000/- और अन्य के लिए ₹40,000/-) से अधिक होने की स्थिति में कर कटौती की आवश्यकता होती है। इस सीमा की गणना ब्याज के भुगतान/क्रेडिट के समय की जानी होती है। इसके बाद, यदि एक या एक से अधिक सावधि जमा की समय पूर्व निकासी के कारण कुल ब्याज सीमा से नीचे चला जाता है, तो पहले के अवसरों पर काटा गया टीडीएस वापस नहीं किया जाएगा। जमा धारक अपना आयकर रिटर्न दाखिल करते समय टीडीएस के लिए क्रेडिट का दावा कर सकता है।

தற்போதுள்ளTDS சட்டத்தில் திட்டமிடப்பட்ட வட்டி குறிப்பிட்டுள்ள வரம்பை விட அதிகமாக இருந்தால் வரி பிடித்தம் செய்யப்பட வேண்டும் (மூத்த குடிமக்களுக்கு ₹50,000/- மற்றவர்களுக்கு ₹40,000/-). இந்த வரம்பு, வட்டி செலுத்துதல்/கிரெடிட் செய்யும் நேரத்தில் கணக்கிடப்பட வேண்டும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிலையான வைப்புநிதிகளை முன்கூட்டியே பெறுகின்ற நிலை ஏற்பட்டால், பெறப்படும் தொகை மொத்த வட்டி வரம்பை விட குறைவாக இருந்தால், இதற்கு முன்னர் பிடித்தம் செய்யப்பட்ட TDS மீண்டும் வழங்கப்படமாட்டாது. வைப்புநிதி வைத்திருப்பவர்தனது வருமானவரி அறிக்கையை தாக்கல் செய்யும் போது TDS கடன் கோரலாம்.

Bank reserves the right to make any changes in terms and conditions mentioned & same will be updated in Banks website www.utkarsh.bank.

बैंक उल्लिखित नियमों एवं शर्तों में कोई भी बदलाव करने का अधिकार सुरक्षित रखता है और इसे बैंक की वेबसाइट www.utkarsh.bank में अपडेट किया जाएगा।

குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கான உரிமையை வங்கி கொண்டுள்ளது மேலும் இவை வங்கியின் www.utkarsh.bank என்ற தளத்திலும் புதுப்பிக்கப்படும்.

G) DECLARATION: /घोषणा/ஒப்புதல்:

I/We have read and understood the Terms and Conditions (mentioned overleaf) governing the opening of an account with UTKARSH SMALL FINANCE BANK and those relating to various services. I/We accept and agree to abide by the same, including those excluding/limiting the Banks liability. I/We understand that the Bank may, at its absolute discretion, discontinue any of the services completely or partially after giving prior notice, I/We agree with the same.

मैंने/हमने उत्कर्ष लघु वित्त बैंक में खाता खोलने और विभिन्न सेवाओं से संबंधित नियमों एवं शर्तों (पीछे की ओर उल्लेख किए गए) को पढ़ा और समझा है। मैं/ हम इन शर्तों, जिनमें बैंक की देयता को देयता से मुक्त करने वाली या बैंक की देयता को सीमित करने वाली शर्तें भी शामिल हैं, को स्वीकार करते हैं और इनका पालन करने के लिए सहमति व्यक्त करते हैं। मैं/हम समझते हैं कि बैंक अपने पूर्ण विवेकाधिकार पर पूर्व सूचना देने के बाद किसी भी सेवा को पूरी तरह या आंशिक रूप से बंद कर सकता है, हम इससे सहमति व्यक्त करते हैं।

நான்/நாங்கள் UTKARSH SMALL FINANCE BANK வங்கியில் ஒரு கணக்கைத் திறப்பது தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (மேலே குறிப்பிட்டுள்ளது) மற்றும் பல்வேறு சேவைகள் தொடர்பானவற்றை படித்து புரிந்துகொண்டோம். இவற்றையும், வங்கி பெறுப்பிற்குரிய/வரம்பில் இல்லாதவை உட்பட அனைத்தையும் நான்/நாங்கள் ஏற்கிறோம். வங்கியின் முழுமையான விருப்பப்படி, முன் அறிவிப்பை வழங்கிய பின்னர் எந்தவொரு சேவையையும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிறுத்தக்கூடும் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறோம், அதை ஏற்றுக்கொள்கிறோம்.

 Signature/हस्ताक्षर/கையொப்பம் 1	 Signature/हस्ताक्षर/கையொப்பம் 2	 Signature/हस्ताक्षर/கையொப்பம் 3	 Signature/हस्ताक्षर/கையொப்பம் 4
---	--	--	--

(Branch need to verify the Customer Signature, Mode of Operation & put Signature Verification Stamp above)

(शाखा को याहक के हस्ताक्षर, संघान के तरीके को सत्यापित करने और वहाँ हस्ताक्षर करके सत्यापन मूहर लगाने की आवश्यकता है)

(கிளை அதிகாரி வாடிக்கையாளர் கையொப்பம், செயல்பாட்டு முறை ஆய்வற்றைச் சரிபார்த்து, சரிபார்ப்பு கையொப்பத்துடன் மேலே முத்திரைவிட வேண்டும்)

DECLARATION BY THE BRANCH/शाखा द्वारा घोषणा/கிளையின் ஒப்புதல்

I hereby certify that this account opening form is complete in all respects and relevant documents have been obtained and verified. The Account may please be set up in CBS.

मैं एतद्वारा द्वारा प्रमाणित करता हूँ कि इस खाते खोलने के फॉर्म में सभी आवश्यक जानकारी उपलब्ध है और प्रासंगिक दस्तावेज प्राप्त किए गए और सत्यापित किए गए हैं। कृपया सीबीएस में खाता बनाया जाए।

இந்த கணக்கு திறக்கும் படிவம் அனைத்து வகையிலும் முழுமையானது என்றும் தொடர்புடைய ஆவணங்கள் பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளன என்றும் இதன்மூலம் சான்றளிக்கிறேன். கணக்கானது CBS -இல் அமைக்கப்படலாம்.

Lead Generator Code

லீட் ஜனरेटर कोड

லீட் ஜெனரேட்டர் குறியீடு

Lead Converter Code

லீட் கனவர்ட் कोड

லீட் கன்வர்ட்டர் குறியீடு



Branch Head / Authorised Signatory

शाखा प्रमुख/प्राधिकृत हस्ताक्षरकर्ता

கிளைத் தலைவர்/அங்கீகரிக்கப்பட்டவரின் கையொப்பம்

EIN

ईआईएन

EIN

Value Date :

मूल्यन दिनऱकः

காலாவதித் தேதி:

Branch Stamp

शाखा का स्टाम्प

கிளை முத்திரை

பக்கம் 2 இல் 2

CUSTOMER ACKNOWLEDGEMENT/ याहक की पावती/ வாடிக்கையாளர் ஒப்புதல்

Type of A/c*: Single ☐ Joint ☐ | Fixed Deposit ☐ FD Plus ☐ TD Plus ☐ Tax Saver FD ☐ RD ☐ Others ☐ (pls. specify/கூடிய நி஢்டு கல்/குறிப்பிடவும்)

खाते का प्रकार*: एकल ☐ संयुक्त ☐ | निढेढयढाढ सावधि जमा ☐ एफडी प्लस ☐ टीडी प्लस ☐ टैक्स सेढर एफडी ☐ आरडी ☐ अढ्य ☐

கணக்கின் வகை*: தனிநபர் ☐ கூட்டு ☐ நிலையான வைப்புநிதி (FD) ☐ எஃ஢்டி ப்ளஸ் ☐ டீ஢்டி ப்ளஸ் ☐ டீக்ஸ் சேர் எஃ஢்டி ☐ ஆர஢்டி ☐ மற்றவை ☐

(இடைவிட வே்ட முடியாது) (இடைவிட வே்ட முடியாது)

Ref No.

संदर्भ सं.

குறிப்பு எண்

Please quote this reference no. for any future communication

கூடிய அறியக் க்கிளி சிங்ளர் க் லீர டுர சர்஢ி சங்ள க் டுட்குல் கல்

தேவைப்பட்டால் இந்த குறிப்பு எண்ணை குறிப்பிடவும்

Date:

दिनांकः

தேதி:

Nomination taken : Yes ☐ No ☐

नामांकन लिया गया: हाँ

நாமினி உள்ளாரா: ஆம்

नहीं

இல்லை

Signature of Bank Official along with Branch Stamp

शाखा स्टाम्प के साथ बैंक अधिकारी के हस्ताक्षर

கிளை முத்திரையுடன் வங்கி அதிகாரியின் கையொப்பம்